இணைப்பு

35ஆம் பக்கத்தில் 54ஆம் எண்ணுள்ள வெள்ளிக்குறியிட்ட வினாவிற்குரிய விடையைக் காண்க.

திருவண்ணாமலை, நகராட்சி உயர்தர ஊழியர் சங்கத்திடமிருந்து 12—9—1969-ஆம் நாளிட்ட பின்வரும் தீர்மானங்கள் பெறப்பட்டுள்ளன :—

நீண்ட காலமாக நகரமன்ற ஊழியர்கள் சங்கங்கள் மூலமாகவும் மாநாடுகள் மூலமாகவும் கோரி வந்துள்ளபடியும், தமிழ் நாடு நகரமன்றங்கள் அனைத்தும் சிபாரிசு செய்து அரசினருக்கு அனுப்பியும், நகர மன்ற ஊழியர்களுக்கு அரசினர் ஊழியர்களைப்போல், பென்ஷன், சம்பள விகிதங்கள் முதலிய சலுகைகள் வழங்கப்படவில்லை. சென்ற ஆண்டு காஞ்சீபுரத்தில் நடந்த நகரமன்றங்களின் ஊழியர்கள் மாநாட்டில் காலஞ்சென்ற மாண்புமிகு முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களும் பென்ஷன் திட்டம் அவசியம் அமுலாக்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆகவே தமிழக அரசு நகரமன்றங்களிலுள்ள ஊழியர்களின் மீது கருணை கொண்டு அரசினர் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப்போல் பென்ஷன் முதலிய சலுகைகளை சமமாக அளிக்கும்படி இச்சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

2. அரசினர் ஊழியர்களுக்கு கொடுப்பதைப்போல் திருமணச் செலவிற்கு முன்பணம்கொடுக்கக் கேட்டுக் கொள்கிறது.

3. இரண்டாவது சம்பள ஆணைக்குழுகம் (Second Pay Commission) அரசினர் ஊழியர்களுக்கு சிபாரிசு செய்யும் சம்பள விகிதம், பென்ஷன், இதர சலுகைகளை நகராட்சி ஊழியர்களுக்கும் சமமாக ஊழிய நிலைக்கு எற்றாற்போல் எவ்வித வித்தியாசமுமின்றி நிர்ணயம் செய்து சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொள்கிறது.

(1) நகராட்சி ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியத்திட்டத்தை நீட்டித்தல்.

தமிழ்நாடு 1920-ம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 77-எ பிரிவின்கீழ் நகராட்சி மன்றங்கள் அனைத்திலுமுள்ள அதிகாரிகள், உயர்நிலைப்பணி ஊழியர்கள் அனைவர் குறித்தும், மேட்டூர், குற்றாலம், பவானிசாகர், கோடைக்கானல் ஆகிய நகரியக் குழுக்களின் அதிகாரிகள், உயர்நிலைப்பணி ஊழியர்கள் அனைவர் குறித்தும் 14—1—1970 முதற்கொண்டு கீழ்க்காணும் நகராட்சிப் பணிகளை (ஓய்வூதியம் பெறத்தக்கவை) அமைத்து கிராம வளர்ச்சி, உள்ளாட்சித் துறை 5—1—1970 அன்று வெளியிட்ட 12-ம் எண் அரசு ஆணையில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. மேலே குறிப்பிட்டுள்ள உயர்நிலைப் பணியாளர்களது குறைந்தளவு ஊதிய விகம்

TRUTH ALONE TRIUMPHS

90 ரூபாயாக (ரூபாய் தொண்ணூறு மட்டும்) அல்லது அதற்கு அதிகமாக இருக்கவேண்டும். அதாவது கீழ்நிலை எழுத்தாது குறைந்தளவு சம்பளத்தை உடையதாக இருக்க வேண்டும் :—

(அ) தமிழ்நாடு நகராட்சிப் பொதுப்பணி (பிற எந்த தொழில் நுட்பப் பணிகளின்கீழ் வராத, நகராட்சி மன்றங்களின் பொதுப் பணியாளர் தொகுதி, வருவாய்ப் பணியாளர் தொகுதி, பிற பல்வகைப் பணியாளர் தொகுதிகள் அடங்கியது).

(இ) தமிழ்நாடு நகராட்சிப் பொறியல் நீர்ப் பணி.

(உ) தமிழ்நாடு நகராட்சி நகரமைப்புப் பணி.

(எ) தமிழ்நாடு நகராட்சி பொதுச் சுகாதார-மருத்துவப் பணி.

(ஐ) தமிழ்நாடு நகராட்சிக் கல்விப் பணி.

இந்தப் பணிகளின் ஊழியர்களைப் பொறுத்தவரையில், 14—1—1970 முதற்கொண்டு ஓய்வூதியத்திட்டம் செயலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

(2) நகராட்சிப் பணியாளர்களுக்கு திருமண முன்பணம் வழங்கல்.

நகராட்சி மன்றத்தில் போதுமான நிதிவசதி இருந்தால், அரசுப் பணியாளர்களுக்குப் பொருந்தும் திருமண முன் பணம் வழங்கும் திட்டத்தை நகராட்சி மன்றப் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று கிராம வளர்ச்சி-உள்ளாட்சித் துறையின் 14—11—1969-ஆம் நாளிட்ட 2255-ம் எண்ணுள்ள அரசு ஆணையில், அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

(3) அரசுப்பணியாளர்களுக்கு, இணையாக நகராட்சிப் பணியாளர்களுக்கும் சம்பள வீதம், ஓய்வு ஊதியம் முதலியவைகளைப் பொறுத்த வரையில் இரண்டவது சம்பள ஆணைக்குழுவின் பரிவுரைகள் பொருந்துமாறு செய்தல்.

நகராட்சி மன்றப் பணியாளர்களின் சம்பள வீதம், ஓய்வூதியம் முதலியவைகள் குறித்தும் பரிவுரைகள் செய்வது இரண்டாவது சம்பள ஆணைக்குழுவின் ஆய்வு வரம்பில் அடங்கும். அதன் பரிவுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

The following resolutions, dated 12th September 1969 have been received from the Municipal Superior Employees' Association, Tiruvannamalai :—

1. நீண்ட காலமாக நகரமன்ற ஊழியர்கள் சங்கங்கள் மூலமாகவும், மாநாடுகள் மூலமாகவும் கோரி வந்துள்ளபடியும், தமிழ் நாடு நகர மன்றங்கள் அனைத்தும் சிபாரிசு செய்து அரசினருக்கு அனுப்பியும், நகரமன்ற ஊழியர்களுக்கு அரசினர் ஊழியர்களைப்போல், பென்ஷன் சம்பள விகிதங்கள் முதலிய சலுகைகள் வழங்கப்படவில்லை. சென்ற ஆண்டு காஞ்சீபுரத்தில் நடந்த நகர மன்றங்களின்

1970 ஆகஸ்ட் 26]

ஊழியர்கள் மாநாட்டில் காலஞ்சென்ற மாண்புமிகு முதலமைச்சர் அறிஞர் அண்ணு அவர்களும் பென்சன் திட்டம் அவசியம் அமுலாக்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆகவே தமிழக அரசு நகரமன்றங்களிலுள்ள ஊழியர்களின் மீது கருணை கொண்டு அரசினர் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல் பென்ஷன் முதலிய சலுகைகளை சமமாக அளிக்கும்படி இச்சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

2. அரசினர் ஊழியர்களுக்கு கொடுப்பதைப்போல் திருமணச் செலவிற்கு முன் பணம் கொடுக்கக் கேட்டுக் கொள்கிறது.

3. இரண்டாவது சம்பள ஆணைக் கழகம் (Second Pay Commission) அரசினர் ஊழியர்களுக்கு சிபாரிசு செய்யும் சம்பள விகிதம் பென்ஷன் இதர சலுகைகளை நகராட்சி ஊழியர்களுக்கும் சமமாக ஊழிய நிலைக்கு ஏற்றார்போல் எவ்வித வித்தியாசமுமின்றி நிர்ணயம் செய்து சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொள்கிறது.

(1) *Pension Scheme—Extension to Municipal Employees*—
In G.O. Ms. No. 12, Rural Development and Local Administration, dated 5th January 1970, orders have been issued constituting under section 77-A of the Tamil Nadu District Municipalities Act, 1920, the following Municipal Services (Pensionable) with effect on and from 14th January 1970 in respect of all officers and servants in the superior services of all Municipal Councils and the Township Committees of Mettur, Courtallam, Bhavanisagar and Kodaikkanal whose minimum scale of pay is Rs. 90 (Rupees ninty only) or above, i.e., whose minimum pay is of that a Lower Division Clerk—

(a) Tamil Nadu Municipal General Service (comprising General Establishment, Revenue Establishment, Garden Establishment and other Miscellaneous Establishments of the Municipal Councils not coming under any of the other technical services);

(*b*) Tamil Nadu Municipal Engineering and water works Service;

(*c*) Tamil Nadu Municipal Town Planning Service;

(*d*) Tamil Nadu Municipal Public Health and Medical Service

(*e*) Tamil Nadu Municipal Education Service.

In respect of these employees, pension scheme has been introduced with effect from 14th January 1970.

(2) *Grant of Marriage Advance to the Municipal Employees*—
In G.O. Ms. No. 2255, Rural Development and Land Acquisition, dated 14th November 1969, the Government have ordered that the scheme of Marriage Advance applicable to Government servants shall be applicable to Municipal employees subject to the finances of the Municipal Council concerned being sound.

(3) *To apply the recommendations of the Second Pay Commission in respect of pay scales, pension etc., to the Municipal employees also on par with the Government servants—*

The terms of reference of the Second Pay Commission envisage recommendations in respect of pay scales, pension, etc., in respect of the staff under the Municipal Councils also. Its recommendations are awaited.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS